



கிறிஸ்தவ மத அலுவலர்கள் திணைக்களம்  
Department of Christian Religious Affairs

නව ආගමික ස්ථානයක් ඉදිකිරීම හා වැඩිදියුණු කිරීම පිණිස අවසර ලබා ගැනීමේ අයදුම් පත්‍රය  
புதிய சமயத் தலங்களை நிருமாணித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பாக அனுமதியைப் பெற்றுக்  
கொள்வதற்கான விண்ணப்பப்படிவம்  
Application for the construction of a new religious place and renovation of an existing religious place

පරිගණකයේ කිරීම සඳහා මෙම අයදුම්පත්‍රය ඉංග්‍රීසි කැපිටල් අකුරින් පමණක් පිරවිය යුතුයි. /  
கணினிமயப்படுத்தும்பொருட்டு இப்படிவத்தினை ஆங்கிலக் கெப்பிற்றல் எழுத்துக்களில் மட்டும்  
நிரப்புவதல் வேண்டும். / To be filled strictly in English in order to computerize this application

(පහත අංක 1 සිට 5 දක්වා අයදුම්කරු විසින් සම්පූර්ණ කළ යුතුයි / ක්ෂේත්‍ර ලකුණ 1 தொடக்கம் 5  
வரையான விபரங்கள் விண்ணப்பதாரியால் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும். / Should be  
filled from No 01 to 05 by the applicant

I කොටස  
பகுதி I  
Part I

01. අයදුම්කරුගේ විස්තර / விண்ணப்பதாரிகளது விபரங்கள் / Particulars of the applicant

- (අ). අයදුම්කරුගේ නම  
விண்ணப்பதாரியின் பெயர்  
Name of the applicant
- (ආ). අයදුම්කරු ආගමික ස්ථානයට ඇති සම්බන්ධතාව  
விண்ணப்பதாரிக்கும் மதத் தலத்திற்கும் உள்ள தொடர்பு  
Applicant's connection to the religious place
- (ඇ). ලිපිනය  
விலாசம்  
Address
- (ඈ). සභාව  
சபை  
Church
- (ඉ). ජාතික හැඳුනුම්පත් අංකය  
தேசிய அடையாள அட்டை இலக்கம்  
NIC number
- (ඊ). දුරකතන අංකය ස්ථාවර  
நிலையான தொலைபேசி இலக்கம்  
Number of the fixed line
- ජංගම  
கைத்தொலைபேசி  
Mobile

02. අනුමැතිය සඳහා ඉදිරිපත් කිරීමට අපේක්ෂිත නව ආගමික ස්ථානයේ නව ඉදිකිරීම් සම්බන්ධ /  
அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட எதிர்பார்க்கின்ற புதிய மதத் தலத்தின் புதிய நிருமாணம் தொடர்பில்  
குறிப்பிடுக. / Constructions of new religious place, which is to be submitted for approval

- (අ). ආගමික ස්ථානයේ නම  
மதத் தலத்தின் பெயர்  
Name of the religious place
- (ආ). ලිපිනය  
விலாசம்  
Address
- (ඇ). ආගමික ස්ථානය අයත් වන සභාව  
மதத் தலம் எந்தச் சபைக்குரியது?  
Church, to which the religious place belongs
- (ඈ). පළාත් පාලන ආයතනය  
உள்ளூராட்சி நிறுவனம்  
Local Government institution

- (ஓ). பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய  
பிரதேச செயலகம்  
Divisional Secretary's Division
- (ஔ). திட்டமிடல்  
மாவட்டம்  
District
- (ஃ). துவக்க ஆண்டு கட்டிடம் (புதிய அல்லது  
பழைய கட்டிடம்)  
Date of establishment of the religious place (In case of an existing religious place)
- (஄). தற்போதுள்ள கட்டிடம் / கட்டிடங்களின் இயல்பு  
Condition of the existing building/s
- (அ). (தற்போதுள்ள கட்டிடத்தின் வரைபடத்தை  
இணைத்தல் வேண்டும்.) / A plan of the building should be attached.
- (ஆ). புதிய கட்டிடங்களின் இயல்பு  
Nature of new constructions
- (இ). (தற்போதுள்ள கட்டிடத்தின் வரைபடத்தை  
இணைத்தல் வேண்டும்.) / A copy of the building plan should be attached.
- (ஈ). புதிய கட்டிடங்களின் நிர்மாணம் மற்றும்  
பேணிச் செலவுகளுக்காக ஒதுக்கப்படும்  
பெற்றுக் கொள்ளும் நிதி (உள்நாடு / வெளிநாடு)  
Method of obtaining funds for the constructions and maintenance (Local/ overseas)
03. புதிய கட்டிடம் அல்லது பழைய கட்டிடம்  
புதுப்பிக்க வேண்டிய கட்டிடம் / புதிய  
கட்டிடம் / புதுப்பிக்க வேண்டிய கட்டிடம்  
மதத்தலத்தினை நிர்மாணித்துப் பேணிச்  
செல்லுவதன் மூலம் நிறைவேற்றப்படும்  
செயற்பாடுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும்  
நோக்கங்கள் / Tasks and objectives to be  
achieved by the construction and  
maintenance of the religious place
04. புதிய கட்டிடம் அல்லது பழைய கட்டிடம்  
புதுப்பிக்க வேண்டிய கட்டிடம் / புதிய  
கட்டிடம் / புதுப்பிக்க வேண்டிய கட்டிடம்  
மதத்தலத்தினை நிர்மாணித்துப் பேணிச்  
செல்லுவதன் மூலம் நிறைவேற்றப்படும்  
செயற்பாடுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும்  
நோக்கங்கள் / Tasks and objectives to be  
achieved by the construction and  
maintenance of the religious place
- (அ). பெயர்  
Name
- (ஆ). தலைவர்  
பதவி  
Post
- (ஆர்). முகவரி  
விலாசம்  
Address
- (ஈ). தொடர்பு எண் / தொலைபேசி இலக்கம் / Contact No

(மேலே உள்ள புதிய கட்டிடம் அல்லது பழைய கட்டிடம்  
புதுப்பிக்க வேண்டிய கட்டிடம் / புதிய கட்டிடம்  
மதத்தலத்தினை நிர்மாணித்துப் பேணிச்  
செல்லுவதன் மூலம் நிறைவேற்றப்படும்  
செயற்பாடுகள் மற்றும் எதிர்பார்க்கப்படும்  
நோக்கங்கள் / Tasks and objectives to be  
achieved by the construction and  
maintenance of the religious place

05. அசேக்ஷித நவ அாதீக ஸீலாநய ஸவநீலாதை யந ஓவதீ அகிநிய / எதிர்பார்க்கப்படும் புதிய மதத் தலம் பேணிச் செல்லப்படும் இடத்தின் உரிமை தொடர்பான விபரம் / Ownership of the land, where new religious place is expected to be located

(அ). ரசயீ }  ஸேதீதலீக }  லேநை }   
அரசு }  தனியார் }  பிற }   
Government }  Private }  Other }

(ஆ). அனுமத ஓவதீ ஸுலசூத அலுசைந / அனுமதிக்கப்பட்ட காணியின் திட்ட வரைபடங்களை இணைக்கவும் / Approved plan of the land should be attached

(அ). (அகிநிய நலவூர் கிரீத அலய லேவந லு ஸீஸந் அலுசைந / உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆவணங்களது பிரதிகளை இணைக்கவும்./ Attach the document to prove the ownership)

ஓந நாரதூர் ஸநய லா திலூரதீ லலு ஸுகாட கர ஸீலீ. / மேலுள்ள தகவல்கள் உண்மையெனவும் சரியெனவும் வெளிப்படுத்துகின்றேன்./ I hereby certify that the above particulars are true and correct..

தீநய / திகதி / Date

அயதூகரூதே அநீசந / விண்ணப்பதாரியின் கையொப்பம் /  
Signature of the applicant  
தில லூல / பதவி முத்திரை / Official stamp

(පහත අංක 06 සිට 14 දක්වා ග්ராம නිලධාරී විසින් සම්පූර්ණ කර පුද්ගලිකව ප්‍රා.ලේ. වෙත භාරදිය යුතුයි. / கீழே இலக்கம் 06 தொடக்கம் 14 வரை உள்ள விடயங்கள் கிராம அலுவலரினால் பூர்த்தி செய்யப்பட்டு தனிப்பட்ட முறையில் பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். / To be handed over to the Divisional Secretary by perfecting from no 06 to 14 by the Grama Niladhari himself.

II කොටස  
பகுதி II  
Part II

06. (අ) අයදුම්කරුගේ නම  
விண்ணப்பதாரியின் பெயர்  
Name of the applicant

(ආ) යෝජිත ආගමික ස්ථානයේ නම  
பிரேரிக்கப்படுகின்ற மதத் தலத்தின் பெயர்  
Name of the proposed religious place

(ඇ) යෝජිත නව ආගමික ස්ථානය අයත් වන ග්‍රාම නිලධාරී කොට්ඨාසය  
பிரேரிக்கப்படுகின்ற புதிய மதத் தலத்திற்குரிய கிராம அலுவலர் பிரிவு  
Grama Niladhari Division, to which the proposed new religious place belongs

(ඈ) ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාසය  
பிரதேச செயலக பிரிவு  
Divisional Secretary's Division

(ඉ) දිස්ත්‍රික්කය / மாவட்டம்/ District

07. ආගමික ස්ථානයට අදාළ ඉඩමේ අයිතියේ ස්වභාවය  
மதத்தலத்திற்குரிய காணியின் உரிமையின் இயல்பு  
Nature of the land, which is to be utilized for the religious place

08. මෙම නව ආගමික ස්ථානයේ / සංවිධානයේ සේවාව ලබා ගැනීමට අපේක්ෂිත සේවලාභීන්  
සංඛ්‍යාව පිළිබඳ තොරතුරු / இந்த புதிய மதத் தலத்தின் / அமைப்பின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்க்கும் சேவைபெறுநர்களது எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் / Particulars of the beneficiaries, who expect to obtain service from this new religious place/ organization

09. මෙම නව ආගමික ස්ථානයට අයත් ග්‍රාම නිලධාරී ප්‍රදේශය තුළ වෙනත් ආගමික ස්ථාන තිබේ නම් ඒ පිළිබඳ තොරතුරු (වැඩිදුරටත් වෙනම ඇමුණුමක් වශයෙන් ඉදිරිපත් කරන්න) / இந்த புதிய மதத் தலத்திற்குரிய கிராம அலுவலர் பிரிவிற்குள் வேறு மதத்தலங்கள் இருப்பின் அது தொடர்பான தகவல்கள் (அதிகம் எனின் இணைப்பில் காட்டவும்)/ Particulars of other religious place located in the Grama Niladhari Division, where new religious place is established, if any. (If necessary attached as a separate document)

අයත් ආගම / உரிய சமயம் / Religion	ලිපිනය / விலாசம் / Address	යෝජිත ස්ථානයේ සිට ඇති දුර / பிரேரிக்கப்பட்ட இடத்திலிருந்து தூரம் / Distance from the proposed site

10. එකී ප්‍රදේශය තුළ යෝජිත නව ආගමික ස්ථානය අයත් වන සභාවට අයත් වෙනත් ආගමික ස්ථානයක් තිබේ නම් ඒ පිළිබඳ තොරතුරු (මෙහි දී නිවැරදිව අදාළ සභාවට අයත් ආගමික ස්ථාන පමණක් සඳහන් කළ යුතුය. වෙනත් කතෝලික/ක්‍රිස්තියානි සභාවන්ට අයත් ආගමික ස්ථාන 09 හි සටහන් කළ යුතුය) / அப்பிரதேசத்திற்குள் பிரேரிக்கப்பட்ட புதிய மதத்தலம் உரித்தாகின்ற சபைக்குரிய பிற மதத்தலங்கள் இருப்பின் அது தொடர்பான தகவல்கள் (இங்கு சரியாக உரிய சபைக்குரிய மதத்தலங்களை மட்டும் குறிப்பிடுதல் வேண்டும். பிற கத்தோலிக்க / கிறிஸ்தவ சபைகளுக்குரிய மதத்தலங்களை 09இல் குறிப்பிடுதல் வேண்டும்) / Particulars of other religious places under the same church, where new religious place is located, if any (Only the name of the religious places belonging to the relevant church should strictly be indicated. Religious places belonging to other Catholic/Christian Churches should be included in 09.)

ආගමික ස්ථානයේ නම / மதத்தலத்தின் பெயர் / Name of the religious place	ලිපිනය / விலாசம்/ Address	යෝජිත ස්ථානයේ සිට ඇති දුර / பிரேரிக்கப்பட்ட இடத்திலிருந்து உள்ள தூரம் / Distance from the proposed place

11. யோசனை நவ புருதிக சீலனய புசுநீனயே துலம துரீனீ (ஃரூடுத புசுபுனனே வீடுவிலான துருூல) சிதிலூலா துரி ஡ுனீசுநீ ஡லீ/ ஡ூஒ வலததஃலீ நுவீ ந஡ீ சீ சிலூடு திசீகர) / ஡ிரேரிகு஡புடுகின்று துதிய மதத்தலத்திற்கு ஡ருகில் ஡ுககு஡ுறந்து துாரத்தில் (கலால்வரி கட்டளசுட்டத்திற்கமய) ஡ுமன்துள்ள மதுபானசாலகள் / மாமிச விற்பனை நிலையங்கள் இருப்பின் ஡ுவை துடர்பான விபரங்கள்) / Liquor shops/ meat stalls located within the minimum distance from the proposed religious place, if any ( As per provisions of the Excise Act)

஡ுனீசுநீ ஡லீ / ஡ூஒ வலததஃலீ / மதுபானசாலகள் / மாமிச விற்பனை நிலையங்கள் / Liquor shops/ meat stalls	லூபினய / விலாசம் / Address	யோசனை சீலனயே சீடு துரி துர / ஡ிரேரிகு஡புட்ட இடத்திலிருந்து ஡ள்ள துாரம் / Distance from the proposed place

12. நவ புருதிக சீலனய துயநீ வன சபாவீ துடுதூலா வீசீனீ யோசனை நவ புருதிக சீலனய சவநீலூதெ ஡ூ஡டு துயதூகரூடு சுக஡லய லூலா தீ நுவீதீ ? / துதிய மதத்தலத்திற்குரிய சபையின் தலைவரால் ஡ிரேரிகு஡புட்ட துதிய மதத்தலத்தை ஡ேணிசுசெஸ்வதற்கு வுண்ணப்பதாரிகு இணக்கப்பாடு வழங்கப்பட்டுள்ளதா? / Whether the Head of the relevant Church has extended consent to the applicant to establish proposed new religious place?

13. யோசனை நவ புருதிக சீலனய ஓதிகிரீ஡ு ஡ா சவநீலூதெ ஡ூ஡ ச஡ுவநீடுயெனீ ஡ுவனீ நிரீகூசூ ஡ா யோசனா / ஡ிரேரிகு஡புட்ட துதிய மதத்தலத்தை நிருமூணித்தல் மற்றும் ஡ேணிசுசெஸ்லுதல் துடர்பில் தங்களது ஡வதூணிப்புக்கள் மற்றும் ஡ிரேரணகள் / Your observations and proposals on the construction and maintenance of the proposed new religious place.

14. ஓலூலூகரூ துநீலா துரி தூரதுரூ சரீகூ஡ கர ஡ூலூ ஡ே஡ நவ புருதிக சீலனய ஓதிகிரீ஡ு ஡ு சவநீலூதெ ஡ூ஡ சதூலா நிரீதேஒ கர஡ீ / தூகர஡ீ / வுண்ணப்பதாரி குறிப்பிட்டுள்ள தகவல்களை ஡ரிசீலித்து இந்தப் துதிய மதத்தலத்தை நிருமூணித்தல் மற்றும் ஡ேணிசுசெஸ்லுதலை சிபாரிசு செய்கிளூன் / சிபாரிசு செய்யவில்லை. / I hereby examine the particulars given by the applicant and further recommend/ do not recommend the construction or maintenance of new religious place.

தினய / திகதி / Date

தநீசன ச஡ நில ஡ூலூ /  
கையுப்பும் மற்றும் ஡தவி முத்திரை/  
Signature and official stamp

(பிரதேச லேகல் ஓர் கிரீக்ஷண ஓர் கிரீடேஷ / பிரதேச செயலாளரது அல்தானிப்புக்கள்  
மற்றும் சிபாரிசுகள் / Observations and recommendations of the Divisional Secretary)

III கோடீச  
பகுதி III  
Part III

15. ஓல்டூகர் டக்லா ஈகி தாரதூர் ஓ ..... ஓூ கிரிடார் கோடீடீசயே ஓூ கிரிடார் விஈன் ஓடிஓபன் கர் ஈகி தாரதூர் பஓகீஷ கர் லலா ஓஓ ஈாதீக ஈடானய ஓடிக்கிரீஓ ஓ பவன்லாஓை யாஓ ஈடஓ லீயாபடிஓயஓ கிரீடேஷ கர்ஓ / தாரகர்ஓ. / விண்ணப்பதாரி குறிப்பிட்டுள்ள தகவல்கள் மற்றும் ..... கிராம அலுவலர் பிரிவின் கிராம அலுவலரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்களை பரிசீலித்து இந்த மதத்தலத்தை நிருமாணித்தல் மற்றும் பேணிச்செல்லுவதை பதிவு செய்வதற்கு சிபாரிசு செய்கிறேன் / சிபாரிசு செய்யவில்லை. / I hereby examine the particulars given by the applicant and the Grama Niladhari of the Grama Niladhari Division,..... and recommend/ do not recommend the construction / maintenance of this religious place.
16. கிரீடேஷ தாரகர்ஓன் தஓ ஓஓ ஈடஓ கர்ஓன் / சிபாரிசு செய்யவில்லையெனின் காரணத்தைக் குறிப்பிடுக. / indicate reasons, if not recommended

டினய / திகதி / Date

ஈன்ஈன ஈன கிரீ ஓலூவ / கையொப்பம் மற்றும் பதவி முத்திரை / Signature and official stamp  
பிரதேச லேகல் / பிரதேச செயலாளர் / Divisional Secretariat

ஈ.ஓ. (பிரதேச லேகல் கிரீடேஷ தாரகர்ஓன் தஓ பஓகீஷ பஓதின் ஈடஓன் டீஈிஈி லேகல் ஓர் கிரீடேஷய லை யஓலூ ஓய ஓலூ.) / கவனிக்க: (பிரதேச செயலாளர் சிபாரிசு செய்யவில்லையெனின் மட்டும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டச் செயலாளரது சிபாரிசிற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.) / N.B. (To be referred for the recommendation of the District Secretary, only if the Divisional Secretary does not make necessary.)

(டிஈிஈி லேகல் கார்டீலயே கிரீக்ஷண ஓர் கிரீடேஷ / மாவட்ட செயலகத்தின்  
அல்தானிப்புக்கள் மற்றும் சிபாரிசுகள் / Observations and recommendations of the  
District Secretariat)

IV கோடீச  
பகுதி IV  
Part IV

17. ஓல்டூகர் டக்லா ஈகி தாரதூர் ஓ ..... பிரதேச லேகல் கோடீடீசயஓ ஈயன் பிரதேச லேகல் விஈன் ஓடிஓபன் கர் ஈகி தாரதூர் பஓகீஷ கர் லலா ஓஓ ஈாதீக ஈடானய ஓடிக்கிரீஓ ஓ பவன்லாஓை யாஓ ஈடஓ லீயாபடிஓயஓ கிரீடேஷ கர்ஓ / தாரகர்ஓ. / விண்ணப்பதாரி குறிப்பிட்டுள்ள தகவல்கள் மற்றும் ..... பிரதேச செயலகப் பிரிவிற்குரிய பிரதேச செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு இந்த மதத்தலத்தினை நிருமாணித்தல் மற்றும் பேணிச்செல்லுதல் தொடர்பான பதிவினை மேற்கொள்ளுவதை சிபாரிசு செய்கிறேன் / சிபாரிசு செய்யவில்லை. / I hereby examine the particulars given by the applicant and the Divisional Secretary of the relevant D. S. Division, ..... and recommend/ do not recommend the construction/ maintenance of this religious place

டினய / திகதி / Date

ஈன்ஈன ஈன கிரீ ஓலூவ / கையொப்பம் மற்றும் பதவி முத்திரை / Signature and official stamp  
டிஈிஈி லேகல் / மாவட்டச் செயலாளர் / District Secretary

(අමාත්‍යාංශ ලේකම්ගේ අවසන් අනුමැතිය ලබා දීම පිණිස අදාළ දෙපාර්තමේන්තු අධ්‍යක්ෂ / ප්‍රධානියා විසින් සම්පූර්ණ කිරීම සඳහා / அமைச்சு செயலாளரின் இறுதி அனுமதியை வழங்குவதற்காக, உரிய திணைக்களப் பணிப்பாளர் / தலைவரால் பூர்த்தி செய்யும் பொருட்டு) / To be perfected by the Director/ Head of relevant Department for obtaining final approval of the Secretary of the Ministry )

V කොටස  
පகுதி V  
Part V

නව ආගමික ස්ථානයක් වශයෙන් අනුමැතිය සඳහා යෝජිත.....  
..... නව ආගමික ස්ථානයක් වශයෙන් පවත්වා ගෙන යාම, රාජ්‍ය  
බුද්ධි අංශයේ නිර්දේශයට යටත්ව නිර්දේශ කරමි / නිර්දේශ නොකරමි. / புதிய மதத் தலத்திற்கான அனுமதிக்காகப் பிரேரிக்கப்படுகின்ற.....

..... புதிய மதத்தலமொன்றாக பேணிச்  
செல்லுவதை, அரசு புலனாய்வு பிரிவின் விதப்புரைகளுக்கு அமைவாக சிபாரிசு செய்கிறேன் / சிபாரிசு செய்யவில்லை. / I hereby recommend / do not recommend the construction/ maintenance of the religious place....., which is proposed as a new religious place, subject to the recommendation of the State Intelligence Service

දිනය / திகதி / Date

අත්සන සහ නිල මුද්‍රාව / கையொப்பம் மற்றும் பதவி முத்திரை / Signature and official stamp  
අධ්‍යක්ෂ / பணிப்பாளர் / Director  
ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව / கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் / Department of Christian Religious Affairs

අමාත්‍යාංශ ලේකම්ගේ අනුමැතිය / அமைச்சு செயலாளரின் அனுமதி  
/ Approval of the Secretary of the Ministry

VI කොටස  
පகுதி VI  
Part VI

18. නව ආගමික ස්ථානයක් ඉදි කිරීම හා පවත්වාගෙන යාම අනුමත කරමි / නොකරමි / புதிய மதத் தலமொன்றை நிருமாணிக்கவும் பேணிச் செல்லவும் அனுமதி அளிக்கின்றேன் / அனுமதியளிக்கவில்லை. / I hereby approve/ do not approve the construction/ maintenance of a new religious place

19. නව ආගමික ස්ථානය ඉදිකිරීම හා පවත්වාගෙන යාම සඳහා පහත අඩුපාඩු සම්පූර්ණ කර නැවත ඉදිරිපත් කරන්න. / புதிய மதத் தலமொன்றை நிருமாணிக்கவும் பேணிச் செல்லவும் கீழே காட்டப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீள சமர்ப்பிக்கவும் / Note to re-submit the application for construction / maintenance of a new religious place after making necessary rectifications.

- (අ) .....
- (ආ) .....

දිනය / திகதி / Date

අත්සන සහ නිල මුද්‍රාව / கையொப்பம் மற்றும் பதவி முத்திரை / Signature and official stamp  
ලේකම් / செயலாளர் / Secretary  
බුද්ධි අංශය, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්‍යාංශය / புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு / බුද්ධි අංශය, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්‍යාංශය